

1. மக்களுக்கு/குருக்களுக்கு தேவாலய பொறுப்புகளை அளித்தல்
Commissioning people /leaders in the Church
அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 6:1-7
ஸ்தேவான் - முதலாவது புனிதத் தியாகி Steven- First Martyr
பிலிப்பு – நற்செய்தி போதிப்பவர் Philip: Evangelist
உங்களுக்கு விருப்பமான இடத்தில்/ பகுதியில் உங்கள்
ஊழியத்தை/ வேலையை ஆரம்பியுங்கள்!!!
Start somewhere the preferable place is as a servant!!

2. அப்போஸ்தலரை அனுப்புதல் Sending Apostle
அப்போஸ்தலர் = அனுப்பப்பட்டவர்
Apostle means: sent out
அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 13:1-4
பவுலும் பர்னபாவும் அனுப்பப்பட்டார்கள்.
Paul and Barnabas sent out
அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 14:14
பவுலும் பர்னபாவும் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட்டனர்.
Paul and Barnabas called Apostles
அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 14:23
மூப்பர்கள் மெச்சப்பட்டனர்.
Elders were commended

3. திமோத்தேயு Timothy
அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 16:1-2
1 திமோத்தேயு 4:14 1 Timothy 4:14
2 திமோத்தேயு 1:6 2 Timothy 1:6
அவரின் மேல் கைகளை வைத்தார்.
Laid hands on him
1 திமோத்தேயு 1:18 1 Timothy 1:18

ஆதலால், ஒருவரின் மேல் கைகளை வைப்பதும் ஆசீர்வதிப்பதும் மிகவும்
புனிதமானது. தயவுசெய்து உங்கள் பிள்ளைகளின் மீது கைகளை
வைத்து ஆசீர்வதியுங்கள். இந்த வார இறுதியில் தந்தையர் தினத்தைக்
கொண்டாடும் வேளையில், அப்பாமாரே தயவுசெய்து உங்கள்
குழந்தைகளை ஆசீர்வதியுங்கள்.

So laying on hands and blessing someone is very biblical and please do
lay your hands upon your children and bless them. As we are
celebrating the Fathers day this weekend, Fathers please bless your
children.

World Tamil Christian Fellowship, London
அனைத்துலக தமிழ் கிறிஸ்தவ ஐக்கியம், லண்டன்

Laying of your hands
கைகளை வைத்தல்

Pastor Abraham John

15th June, 12

கடந்த வாரம் கைககளினால் தொடுவதன் மூலமும் அந்நிய பாஷையில் பேசுவதன் மூலமும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று பார்த்தோம்.

Last week we saw that we can receive the Holy Spirit by laying of hands and speaking in tongues.

முதலாவதாக கைகளை வைப்பதைப் பற்றிய தப்பான படிப்பினையை நீக்குவோம். 1 திமோத்தேயு 5:17-22

First let me clear the negative teaching on laying hands!

1 Timothy 5:17-22

மூப்பரை நியமிக்கும் பொழுது கவனிக்கவேண்டியது
Appointment of Elders is the context.

மூப்பர், குருக்கள் என்பதன் அர்த்தம் ஊழியக்காரன் (வேலைக்காரன்)
Deacon, Elder, Pastor means: Servant

மூப்பரோ, குருக்களோ தேர்தல் மூலமாகத் தெரிவு செய்யப்பட்டதாக வரலாற்றில் ஓரிடத்திலும் இல்லை. ஆனால் இன்றைய நவீன தேவாலய நாகரீகத்தில், நாம் உண்மையிலிருந்து எவ்வளவோ மாறுபட்டிருக்கிறோம். Never in the church history you will find that leaders or pastors are elected, in today's modern church culture we have changed so much from the truth!!

இங்கு, ஒருவரது தலையில் கைகளை வைப்பது என்பது அவரை ஊழியத்திற்கு உட்படுத்துவதற்குரிய குறியீடு என்பதைக் காண்கிறீர்கள். ஒருவரை நீங்கள் ஊழியத்துக்கு நியமித்தால், அதன் பின்விளைவுகள் மிகப் பெரியதாயிருக்கும். அதனால்தான் பவுலானவர் எவரையும் அவசரப்பட்டு நியமிக்காதே என்று திமோத்தேயுவுக்கு எழுதுகின்றார். Here in context you will find that laying of your hands denotes that commissioning someone into ministry. If you appoint someone in ministry the consequences are grater and bigger and hence Paul write to Timothy don't appoint anyone in a haste or hurry.

கைகளை வைத்தல் என்பது அடுத்த சந்ததிக்கு ஆசீர்வாதங்களையும் விவேகத்தையும் கொண்டுசெல்வதாகும். அத்துடன், கைகளை வைத்தல் மனித இயல்பு - இயற்கையானது.

Laying on Hands is passing the anointing and wisdom to the next Generation. Also laying hands is the natural reaction for human being.

கைகளை வைப்பதன் மூலம் நாம் ஆசீர்வாதங்கள், அதிகாரம், பரிசுத்த ஆவி, ஆவிக்குரிய தாலந்துகள், ஊழியம் என்பவற்றைப் பகிர்ந்தளிக்கின்றோம்.

We transfer blessings, Authority, Wisdom, Holy Spirit, Spiritual Gifts and Ministry by laying hands.

பழைய ஏற்பாடு Old Testament:

ஆதியாகமம் 48:8-20 Genesis 48: 8-20

யாக்கோபு யோசேப்பின் பிள்ளைகளை ஆசீர்வதித்தார்.
Jacob blesses the children of Joseph.

எண்ணாகமம் 27:15-23 Numbers 27:15-23

மோசே அதிகாரத்தை யோசுவாவுக்கு பகிர்ந்தளித்தார்.
Moses passing on the Authority to Joshua

உபாகமம் 34:9 Deuteronomy 34:9

மோசே விவேகத்தை யோசுவாவுக்குப் பகிர்ந்தளித்தார்.
Moses passing on the Wisdom to Joshua

2 இராஜாக்கள் 13:14-17 2Kings 13:14 - 17

எலிசா கடவுளின் வெற்றியை யோவாசுக்குப் பகிர்ந்தளித்தார்.
Elisha passing on the victory of God to Jehoahaz

புதிய ஏற்பாடு New Testament

கடந்த வாரம், எப்படி பரிசுத்த ஆவியானவர் இரண்டுமுறை

வானத்திலிருந்து நேரடியாகவும், மூன்றுமுறை கைகளை வைப்பதன் மூலமும் ஊற்றப்பட்டார் என்பதை விளக்கமாக பார்த்தோம்.

Last week we saw in detail we saw how twice the Holy Spirit was poured out directly from heaven and 3 times by laying of hands upon the people.

4. நோயாளிகளைக் குணப்படுத்துதல் Healing the sick

மாற்கு Mark 16: 16-18

இயேசு நோயாளிகளைக் குணப்படுத்தும் மிகப் பெரிய அதிகாரத்தைக் கொடுத்தார்.

Jesus gave this Great Commission to heal the sick!

யாக்கோபு James 5: 15-15